மீனவர்களுக்கு வேண்டிய நிதி உதவியைத் தருவார்கள். அப்படி யாருக்காவது, எங்கேயாவது நிதி உதவி பெறப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இந்த அரசால் பெற்று வழங்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 116, மாண்புமிகு உறுப்பினர் திரு. வீ.பி. நாகைமாலி, மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள்.*

116—

மணிமண்டபம்

***37542—திரு. வீ.பி. நாகைமாலி:**

மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நாகப்பட்டினத்தில் தமிழறிஞர் மறைமலை அடிகளாருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. கே.டி. ராஜேந்திர பாலாஜி, செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) நாகப்பட்டினத்தில் தமிழறிஞர் மறைமலை அடிகளாருக்கு மணிமண்டபம் அமைக்கும் கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. வீ.பி. நாகைமாலி அவர்கள்.*

திரு. வீ.பி. நாகைமாலி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்க் கடல் என்றும், தனித் தமிழ் இயக்கத் தந்தை என்றும் போற்றப்படும் மறைமலை அடிகள் நினைவாக அவர் பிறந்த ஊரான நாகப்பட்டினத்தில் ஒரு மணிமண்டபம் கட்டித் தர மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்*

2014 ஜூலை 11]

துறை அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. கே.டி. ராஜேந்திர பாலாஜி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மறைமலை அடிகளார் அவர்களுக்கு நாகையில் சிலை, சென்னையில் மறைமலை அடிகள் பெயரில் பாலம், சென்னைக்கும் செங்கைக்கும் இடையில் மறைமலை நகர் என்னும் துணை நகரம், பொது நூலகத் துறையில் அடிகளாரின் நூல்கள் அனைத்தையும் வாங்கச் செய்து அவற்றை பொதுமக்களிடையே பரவச் செய்தது, மறைமலை அடிகளார் பெயரில் இயங்கிவரும் நூல் நிலையத்திற்கு ஆண்டுதோறும் ரூ.1 இலட்சம் மானியத் தொகை அரசால் வழங்கப்படுதல், அடிகளாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது, அடிகளாரின் பேத்தி சுந்தரம்மைக்கு ரூ.1 இலட்சம் நிதியுதவி, அவரது கொள்ளுப் பேத்தி கலைச்செல்வி அவர்களுக்கு அரசுப் பணி அளித்தது மற்றும் நினைவஞ்சல் தலை வெளியிடப்பட்டது ஆகிய பல்வேறு சிறப்புகள், சலுகைகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, நாகப்பட்டினத்தில் தமிழறிஞர் மறைமலை அடிகளாருக்கு மணிமண்டபம் அமைத்தல் தொடர்பான மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பரிசீலிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. வீ.பி. நாகைமாலி அவர்கள்.

திரு. வீ.பி. நாகைமாலி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மறைமலை அடிகள் 15—7—1876 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் உள்ள காடம்பாடி என்ற ஊரில் பிறந்தார். தமிழ் இலக்கணம், இலக்கியம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகவும் புலமை பெற்றவர். தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆசிரியர் பணியைத் துறந்து தமிழுக்காகத் தொண்டாற்றியவர். தமிழ் மொழியில் சமஸ்கிருத வார்த்தைகளும் ஆங்கில வார்த்தைகளும் கலந்திருப்பதைக் கண்டு பிற மொழிச் சொற்கள்

கலக்காத தமிழ் உருவாக வேண்டும் என்பதற்காக தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கி நடத்தியவர். நல்ல தமிழ்ச் சொற்களை வழக்கத்திற்குக் கொண்டு வந்தவர். தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதை உறுதிப்படுத்தியவர். தந்தை பெரியாருடன் சேர்ந்து தமிழகத்தில் இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர். வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகப் பாடுபட்டவர், தனித் தமிழ் தந்தை மற்றும் தமிழ் கடல் என போற்றப்படும் மறைமலை அடிகளாரின் நினைவாக அவர் பிறந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மறு பரிசீலனை செய்து, அவர் நினைவாக ஒரு மணிமண்டபத்தை அமைக்க வேண்டுமென்று தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டு அமருகிறேன்.

முற்பகல் 11—10

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. கே.டி. ராஜேந்திர பாலாஜி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மற்றும் சுய மரியாதை சுடரொளி ஜீவரத்தினம் ஆகியோருக்கு சென்னை, ராயபுரத்தில் மணிமண்டபங்கள், தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் மணிமண்டபம், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள கயத்தாறில் மணிமண்டபம், மனுநீதிச் சோழன் அவர்களுக்கு திருவாரூரில் மணிமண்டபம், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு திண்டுக்கல்லில் மணிமண்டபங்கள், சுவாமி சகஜானந்தா அவர்களுக்கு சிதம்பரத்தில் மணிமண்டபம் என பெரியோர்களுக்கும், தமிழிலே சிறந்து விளங்கிய அறிஞர்களுக்கும் மணிமண்டபங்களையும், நினைவுமண்டபங்களையும் எழுப்பி அவர்களுடைய புகழுக்குப் பெருமைச் சேர்த்தத் தலைவி மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலையரங்கம் அமைக்க ரூ.61 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் 23—12—2013 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. (மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே, மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கையை

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்று, நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 117, மாண்புமிகு உறுப்பினர் திருமதி ச. முத்துசெல்வி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

117—

நூலகக் கட்டடம்

***39915—திருமதி ச. முத்துசெல்வி:**

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

சங்கரன்கோவில் தொகுதி, சங்கரன்கோவில், காந்திநகர் பகுதியிலுள்ள நூலகத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதி, காந்திநகர் பகுதியில் செயல்படும் ஊர்ப்புற நூலகம், சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நூலகத்திற்குக் கட்டடம் கட்டுவதற்குக் காலிமனை வழங்குமாறு சங்கரன்கோவில் நகராட்சி ஆணையரிடம் கோரப்பட்டுள்ளது. காலிமனை கிடைக்கப்பெற்றவுடன் காந்திநகர் ஊர்ப்புற நூலகத்திற்குப் புதிய கட்டடம் விரைவாகக் கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை மாண்புமிகு உறுப்பினருக்குத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திருமதி ச. முத்துசெல்வி அவர்கள்.*

திருமதி ச. முத்துசெல்வி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "பயிற்றுப் பலகல்வி தந்து—இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்" என்ற பாரதியின் வரிகளுக்கும்,*